



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எட்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 03.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 1211/D/2019

திரு.வி. அலெக்ஸ்பாண்டியன்,

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத்தகவல் அலுவலர்/
வட்டாரக்கல்வி அலுவலர்-II,
திருக்கழுக்குன்றம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	11.12.2018
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	23.01.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	24.01.2019
முதல் மேல்முறையீட்டு அலுவலரின் பதில் நாள்	----
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	08.02.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர் திரு.வி. அலெக்ஸ்பாண்டியன், அவர்கள் தொலைபேசி எண் மனுவில் கிடைக்கபெறவில்லை. ஆகையால் மனுதாரரை தொடர்புகொள்ள இயலவில்லை. மற்றும் பொதுத்தகவல் அலுவலர்/ திரு. முருகன், வட்டாரக்கல்வி அலுவலர்-II, திருக்கழுக்குன்றம். அவர்களும் இன்றைய விசாரணையில் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் அனுப்பியுள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்குழுக்குன்றம் வட்டம், சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியைகளின் அரசால் வழங்கப்பட்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல்,

முகவரி, சிறப்பு புகார் எண்களின் தகவல்கள், மற்றும் அப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை, அரசு நலத்திட்ட உதவி பெறும் மாணவர்கள் பற்றிய தகவல், இலவச மதிய உணவு பெறும் மாணவர்கள், இலவச மதிய உணவு முறையாக வழங்கப்படுகின்றதா என்பது பற்றிய தகவல்கள், அவ்வாறு இல்லையெனில் புகார் அளிக்க வேண்டிய முகவரி, அலைபேசி எண் குறித்த தகவல்கள் வேண்டியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பொதுஅதிகார அமைப்பினால் ந.க.எண்.433/சஅ2/2018, நாள் 23.01.2018 கடிதப்படி மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேற்படி அத்தகவல்கள் திருப்தியில்லை என்று மனுதாரர் 08.02.2019ல் இரண்டாம் மேல்முறையீட்டு மனு அளித்துள்ளார். ஆகையால், தங்கள் இருப்பிலுள்ள ஆவணங்களின் அடிப்படையில் அல்லது அத்தகவல்கள் வேறு ஏதேனும் அலுவலகத்தில் பெற வேண்டியிருப்பின் அத்தகவல்களை பெற்று, காலதாமதமின்றி மனுதாரருக்கு வழங்க உத்தரவிடப்பட்டு, இவ்வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.

ஓம்/-சு.முத்துராஜ்
மாநில தகவல் ஆணையர்

/ஆணையரின் ஆணைப்படி/

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1211/D/2019

பொது அதிகார அமைப்பு:-

பொதுத்தகவல் அலுவலர்/
வட்டாரக்கல்வி அலுவலர்-II,
திருக்கழுக்குன்றம்.

மனுதாரர்:-

திரு.வி. அலெக்ஸ்பாண்டியன்,
2/24, ஊராண்டக்குளத்தெரு,
சட்ராஸ், மெய்யூர்,
திருக்குழுக்குன்றம்,
காஞ்சிபுரம்-603 102.

Copy to: File
PS/PC 11/11/2020